



ப்ரொஃபெஸ்ஸர்ஸ் லேக், எல்டோரடோ பூங்காவின் வெளியரங்க நீச்சல் குளம், மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் தொட்டிகள் ஆகியவை ஜூலை 14 ஆம் தேதி திறக்கவிருக்கின்றன

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 10, 2020) – நகரை மீண்டும் திறப்பது மற்றும் மீட்சி பெற வைப்பதற்காக ப்ராம்ப்ட்டன் நகரம் கொண்டிருக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக, ப்ரொஃபெஸ்ஸர்ஸ் லேக், எல்டோரடோ பூங்காவின் வெளியரங்க நீச்சல்குளம் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் தொட்டிகள் ஆகியவை ஜூலை 14 ஆம் தேதி திறக்கும்.

சமுதாயத்தின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை நகர நிர்வாகம் தீவிரமானதாக கருதி, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவாறே இருக்கும்.

ப்ரொஃபெஸ்ஸர்ஸ் லேக்

ப்ரொஃபெஸ்ஸர்ஸ் லேக் ஆனது, ஜூலை 14 ஆம் தேதி திறக்கப்படும்; இது காலநிலை அனுமதிப்பதன் பேரில், மற்றும் ரீஜன் ஆஃப் பீல் அமைப்பினால் மேற்கொள்ளப்படவிருக்கும் நீரின் மீதான தரச்சோதனை முடிவுகளின் பேரில் திறக்கப்படும். வருகையாளர்கள் ஜூலை 13 ஆம் தேதி முதல் 905.874.2350 என்ற எண்ணை அழைத்து தங்களுக்கான மூன்று-மணி நேர கால அவகாசத்தை முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். படகு இல்லம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டே இருக்கும்.

பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.

- தனி நபர்/குழுவினர் உபயோகத்திற்கென உடல்ரீதியான சமூக விலகல் தூரம் குறிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளை ஒதுக்குவதற்காக அடையாளக்குறிகள் கொண்ட பலகைகள் நிறுவப்படும். இப்படியான கடற்கரை பகுதிகள், இடம் விட்டு இடம் இரண்டு மீட்டர் தூரம் தள்ளி இருக்கும்.
- அவரவருக்கென முன்பதிவு செய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்கு வழிகாட்டுவதற்காக அலுவல் உதவியாளர்கள் ஸ்தலத்தில் இருப்பார்கள்; மேலும் உடல் ரீதியான சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவதை அவர்கள் கண்காணிப்பார்கள்.
- போக்குவரத்து நடமாட்டத்தை உரிய முறையில் உறுதி செய்யவும், கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றி குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவிப்பதற்காகவும் கோவிட்-19 தொற்று பரவல் பற்றிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.



- வசதி அமைப்பிலும் கடற்கரை பகுதி முழுவதிலுமாகவும் கை சுத்திகரிப்பி தொகுப்புகள் நிறுவப்படும். பன்முகக் கூடம், கடற்கரையில் கூடுமிடங்கள், கழிப்பறைகள் மற்றும் வெளிமுற்றம் போன்ற உடல்ரீதியான தொடுதல் அடிக்கடி நேரும் பகுதிகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிப்பு போதிய இடைவேளைக்கொரு முறை மேற்கொள்ளப்படும்.
- உடை மாற்று வதற்கான அறைகள் இந்த ஸ்தலத்தில் கிடைக்கப்பெறாது; கடற்கரையில் தங்கள் நாளைக் கழிக்க வருபவர்கள் தக்க ஆடைகள் அணிந்தபடியே வருமாறு ஆலோசனை கூறப்படுகிறார்கள்.

எல்டோரடோ பூங்காவின் வெளியரங்க நீச்சல் குளம்

எல்டோரடோ பூங்காவின் வெளியரங்க நீச்சல் குளமானது, கால நிலை மற்றும் குளத்தின் நீர் வெப்ப நிலையை அனுசரித்து ஜூலை 14 ஆன் தேதி திறக்கப்படும்.

பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபடி இருக்கும்.

- வசதியமைப்பு முழுவதிலுமாக கோவிட்-19 தொற்றுபரவல் பற்றிய அறிவிப்பு பலகைகள் மற்றும் கை சுத்திகரிப்பு தொகுப்புகள் நிறுவப்படும், மேலும் தொடுதல் நேரக்கூடிய வசதி அமைப்பில் இருக்கின்ற அனைத்து இடங்களும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படும்.
- மிதவை சாதனங்கள் மற்றும் நீச்சல்குள பொம்மைகள் தற்காலிகமாக அகற்றப்படும் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்களுக்குத் தேவையான சொந்த உடைமைகளாகிய ஃப்ளட்டர் போர்டுகள், ஃபிளிப்பர்கள் மற்றும் கண்கண்ணாடிகளை கொண்டு வர ஊக்குவிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் லைஃப் ஜாக்கெட்டுகள் வேண்டுமெனக் கோரி பெற்றுக்கொள்ளலாம்.
- உடை மாற்றும் அறை வசதிகள் இந்த ஸ்தலத்தில் கிடைக்காது, மற்றும் பார்வையாளர்கள் தங்கள் நாளைக் கழிக்கத் தேவையான தக்க உடையணிந்தபடியே நீச்சல்குளத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- உடல் ரீதியான தூரத்தைப் பேணுவதை ஊக்குவிப்பதற்காக, பொதுமக்களுக்கு என வைக்கப்பட்ட நடமாடும் கழிப்பறைகளில் கைகழுவும் தொட்டி மற்ற சாதனங்கள் மூடப்படும்.

குழந்தைகளுக்கான நீச்சல் தொட்டிகள்

வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், ஜூலை 14 முதல் குழந்தைகளுக்கான நீச்சல் தொட்டிகள் பொதுமக்களுக்கு திறக்கப்படும். கேஜ் பார்க், சிங்குவாகவ்ஸி பார்க் மற்றும் பால்மோரல் பொழுதுபோக்கு மையத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான மூன்று நீச்சல் தொட்டிகளை நகர நிர்வாகம் இயக்குகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை குடியிருப்பவாசிகளுக்கு தெரிவிப்பதற்காக கோவிட்-19 தொற்றுபரவல் பற்றிய அறிவிப்பு பலகைகள் நட்டுவைக்கப்படும். நீரில் இருக்கும்போது



நடந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உடல் ரீதியான சமூக விலகல் நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பு வாசிகளுக்கு நினைவூட்டுவதற்காக, பணியாளர்கள் ஸ்தலத்தில் இருப்பார்கள்.

நினைவூட்டல் – நீர் தெளிப்பு ஊற்றுக்கள் (ஸ்ப்ரே பேட்ஸ்) செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது

நீர் தெளிப்பு ஊற்றுக்கள் (ஸ்ப்ரே பேட்ஸ்) இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தெளிப்பு ஊற்றுக்கள், வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதற்கு பதிலாக, இப்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். (நீர் தெளிப்பு ஊற்றுக்கள் (ஸ்ப்ரே பேட்) இருக்கும் இடங்களின் பட்டியலுக்கு www.brampton.ca/recreation ஐக்கு வருகை தரவும்.

கோவிட் -19 தொற்று பரவல் பேரிலான பாதுகாப்பு நடவடிக்கைகள்

கோவிட்-19 தொற்று பரவலை வெல்வதற்கு பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பு [நான்கு முக்கிய](#) செயல்படிகளை ஒவ்வொருவரும் பின்பற்றுமாறு பரிந்துரைக்கின்றது மற்றும் நினைவூட்டுகின்றது:

1. விலகியே இருக்கவும்: உங்களுடைய பாதுகாப்பான சமூக வட்டத்திற்கு வெளியிலாக உள்ள அனைவரிடமிருந்தும் 2 மீட்டர் தூரத்தை பேணிவரவும்.
2. நுரைக்கச் செய்யவும்: உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள் அல்லது கை சுத்திகரிப்பியைப் பயன்படுத்தவும்.
3. முகக் கவசம் அணியவும்: உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பது சிரமம் மற்றும் முகக் கவசங்கள் கட்டாயம் எனும் இடங்களில் 'மருத்துவம்-அல்லாத' முகக் கவசம் அணியவும். சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ தரம் கொண்ட முகக் கவசங்களைப் பாதுகாக்கவும்.
4. சோதனை செய்து கொள்ளவும்: உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருக்கலாம் அல்லது அதற்கு ஆட்பட்டிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை நீங்கள் சோதித்துக் கொள்ளவேண்டும். சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போது, வீட்டிலேயே இருக்கவும், சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு, பரவுவதைத் தடுக்கவும்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக உணந்தால் தயவுசெய்து ப்ரொஃபெஸ்ஸர்ஸ் லேக், எல்டோரடோ பூங்காவின் வெளியரங்க நீச்சல்குளம் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் தொட்டிகள் ஆகியவற்றுக்கு வர வேண்டாம்.



BRAMPTON

Service and Information Update

புதியதொரு தற்காலிக துணை [துணை சட்டத்தின்](#) கீழாக, ஜூலை 10 முதல், கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து உள்ளரங்க பொது இடங்களிலும் மருத்துவம்-அல்லாத முகக் கவசங்கள் அல்லது முகத்திரைகள் அணிவது அவசியமாகிறது.

ஊடகத் தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு
யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca